

பிரதான விடயங்கள் சம்பந்தமான பதிவு -

“விசா நிகழ்ச்சித்திட்ட கணக்குகள் - விசேட கணக்குகள்”

தயாரிப்பின் பெயர்

விசா நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் - வெளிநாட்டு நாணய கணக்குகள் (VPFCA)

விசா நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் - இலங்கை ரூபாய் கணக்கு (VPRA)

விசா நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் - வெளிநாட்டு நாணய கணக்குகள் (VPFCA) மற்றும் விசா நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் - இலங்கை ரூபாய் கணக்கு (VPRA) என்பவற்றைத் திறப்பதற்கு தகைமை பெறும் நபர்கள்

விசேட விசா திட்டத்தின் கீழ் வதிவிட விசா மீது இலங்கையில் தங்கியிருக்க விரும்புகின்ற வெளிநாட்டவர்கள்.

விசா நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் - வெளிநாட்டு நாணய கணக்குகள் (VPFCA)

1.1 அனுமதி பெற்ற வரவு

- i. கணக்கு உரிமையாளரின் பெயரில், வங்கி முறைமை ஊடாக வெளிநாட்டு நாணயத்தில் கிடைத்த உள்வரும் பண அனுப்பல்.
- ii. கணக்கு உரிமையாளரால் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட வெளிப்படுத்தப்பட்ட வெளிநாட்டுச் செலாவணி.
- iii. ஒரே கணக்கு உரிமையாளரால், உள்வரும் முதலீட்டுக் கணக்குகளிலிருந்து அல்லது உத்தரவு பெற்ற வர்த்தக வங்கிகளில் வெளிநாட்டு வங்கி வியாபாரங்களின் கீழ் பேணுகின்ற கணக்குகளிலிருந்து மேற்கொள்ளப்படுகின்ற பண மாற்றல்.
- iv. கணக்கில் உள்ள பணத்திற்காக வெளிநாட்டு நாணயத்தில் ஈட்டும் வட்டி இருந்தால்.

அனுமதி பெற்ற பற்று

- i. கணக்கு உரிமையாளர் நிரந்தரமாக நாட்டை விட்டுச் செல்லத் தீர்மானித்துள்ளபோது அல்லது, விசா செயற்படுத்தும் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளபடி விசா காலாவதியாகியுள்ளபோது, கணக்கில் உள்ள பணத்தை
 - a. கணக்கு உரிமையாளரின் பெயரில் இலங்கைக்கு வெளியில் பேணுகின்ற கணக்கிற்கு அல்லது பெயர்க் குறிப்பிடப்பட்ட மூன்றாம் தரப்பிற்கு அனுப்ப முடியும், மற்றும்/அல்லது;
 - b. ஒரே கணக்கு உரிமையாளரின் உள்வரும் முதலீட்டுக் கணக்கிற்கு அல்லது வெளிநாட்டு வங்கி வியாபாரத்தின் கீழ் பேணுகின்ற கணக்கிற்கு மாற்ற முடியும், மற்றும்/அல்லது;
- ii. அமெரிக்க டொலர் 10,000 வரை வெளிநாட்டு நாணய தாள்களில் பெற்றுக்கொள்ள முடியும்.
- iii. இலங்கையில் அனுமதி பெற்ற முதலீட்டுக்காக இலங்கை ரூபாவில் பணத்தை மீளப் பெறுவதை மாற்றாதல்.

- iv. கணக்கு உரிமையாளருடன் இருக்கின்ற வாழ்க்கைத் துணையின் மற்றும் அவர் மீது தங்கியிருக்கின்றவர்களின் நடப்பு பரிவர்த்தனைக்காக பணம் அனுப்பல்.
- v. மரணமடைந்த கணக்கு உரிமையாளரால் பெயர் குறித்து நியமிக்கப்பட்டவரின் ஆதனம் சம்பந்தமாக நியமிக்கப்பட்டுள்ள உரிமைதத்துவக்காரரின்/ நிறைவேற்றுவனரின் கணக்கிற்கு பணத்தை அனுப்புதல்/மாற்றுதல்.
- vi. இலங்கையில் இலங்கை ரூபாவில் பணம் வழங்குதல்.
- vii. விசா நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வெளிநாட்டு நாணய கணக்கில் (VPFCA) ஈட்டப்பட்ட வட்டியை கணக்கு உரிமையாளரின் விசா நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இலங்கை ரூபாய் கணக்கிற்கு (VPRA) மாற்றுதல்.

விசா நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் - இலங்கை ரூபாய் கணக்கு (VPRA)

அனுமதி பெற்ற வரவு

- i. கணக்கு உரிமையாளரின் பெயரில் வங்கி முறைமை ஊடாக வெளிநாட்டு நாணயத்தில் கிடைக்கும் உள்வரும் பண அனுப்பல் அல்லது கணக்கு உரிமையாளரால் இலங்கையில் பயன்படுத்துவதற்காக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டுச் செலாவணி;
- ii. ஒரே கணக்கு உரிமையாளரால் பேணப்படுகின்ற உள்வரும் முதலீட்டுக் கணக்குகளிலிருந்து அல்லது உத்தரவு பெற்ற வர்த்தக வங்கிகளில் வெளிநாட்டு வங்கி வியாபாரங்களின் கீழ் பேணுகின்ற கணக்குகளிலிருந்து மேற்கொள்ளப்படுகின்ற பண மாற்றல்.
- iii. இலங்கையில் தற்போதைய வருமானம் மற்றும் குறித்த விசா திட்டத்திற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட முதலீட்டை விற்பனை செய்ததன் மூலம் /முதிர்வடைந்ததன் மூலம் கிடைக்கும் வருமானம்.
- iv. விசா நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இலங்கை ரூபாய் (VPRA) கணக்கின் மீது ஈட்டிய வட்டி.
- v. விசா நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வெளிநாட்டு நாணய (VPFCA) கணக்கு நிதியங்களுக்காகச் செலுத்தப்பட்ட வட்டியை இலங்கை ரூபாவாக மாற்றுதல்.

அனுமதி பெற்ற பற்று

- i. கணக்கு உரிமையாளர் நிரந்தரமாக நாட்டை விட்டுச் செல்லத் தீர்மானித்துள்ளபோது அல்லது, விசா செயற்படுத்தும் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளபடி விசா காலாவதியாகியுள்ளபோது, கணக்கில் உள்ள பணத்தை
 - a. கணக்கு உரிமையாளரின் பெயரில் இலங்கைக்கு வெளியில் பேணுகின்ற கணக்கிற்கு அல்லது பெயர்க் குறிப்பிடப்பட்ட மூன்றாம் தரப்பிற்கு அனுப்ப முடியும், மற்றும்/அல்லது;

b. ஒரே கணக்கு உரிமையாளரின் உள்வரும் முதலீட்டுக் கணக்கிற்கு அல்லது வெளிநாட்டு வங்கி பரிவர்த்தனையை மேற்கொள்வதற்காகப் பேணுகின்ற கணக்கிற்கு மாற்ற முடியும், மற்றும்/அல்லது;

ii. இலங்கை ரூபாவில் பணம் செலுத்துதல்.

iii. இலங்கையில் வதியும் கணக்கு உரிமையாளரின் வாழ்க்கைத்துணை மற்றும் அவருடன் தங்கி வாழ்கின்றவர்களின் நடப்பு பரிவர்த்தனை சம்பந்தமாக செலுத்துவதற்கான பண அனுப்பல்.

கணக்குகளைத் திறத்தல் மற்றும் பேணுதல்.

பொது

1. விசா நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வெளிநாட்டு நாணய (VPFCA) கணக்குகளை, எந்தவொரு பெயர்க் குறிப்பிடப்பட்ட வெளிநாட்டு நாணயத்தில், சேமிப்பு அல்லது கால வைப்பு என்ற வகையில், வங்கி முறைமையில் ஒரு கணக்கை மாத்திரம் பேண வேண்டும். அத்தகைய கணக்கை, கணக்கு உரிமையாளருடன் இருக்கின்ற அவர்மீது தங்கி வாழ்கின்றவர்களுடன் இணைந்த கணக்கு என்ற வகையிலும் பேண முடியும்.
2. விசா நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இலங்கை ரூபாய் (VPRA) கணக்கொன்றை நடைமுறை அல்லது சேமிப்புக் கணக்கு என்ற வகையில் இலங்கை ரூபாய்களில், வங்கி முறைமையில் ஒரு கணக்கை மாத்திரம் பேண வேண்டும். அத்தகைய கணக்கை, கணக்கு உரிமையாளருடன் இருக்கின்ற அவர்மீது தங்கி வாழ்கின்றவர்களுடன் இணைந்த கணக்கு என்ற வகையிலும் பேண முடியும்.
3. இலங்கைக்கு வெளியில் மேற்கொள்ளப்படுகின்ற எந்த மூலதன பரிவர்த்தனையும் விசா நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வெளிநாட்டு நாணய (VPFCA) கணக்குகள் அல்லது விசா நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இலங்கை ரூபாய் (VPRA) கணக்கின் ஊடாக இடம்பெறுவதில்லை என்பதை வங்கி உறுதிப்படுத்த வேண்டும்.
4. அனுமதி பெற்ற வரவு மற்றும் பற்று என்பவற்றில் குறித்துரைக்கப்பட்டுள்ள ஏற்பாடுகளின் கீழ் அனுமதி வழங்கப்பட்டுள்ள பரிவர்த்தனை/மாற்றுவதல் குறித்த விசா திட்டத்தின் நியதிகள், நிபந்தனைகள் மற்றும் செயற்படுத்தும் நிறுவனங்களால் விதிக்கப்படுகின்ற ஏனைய நியதிகள், நிபந்தனைகள் என்பவற்றை இணங்கியொழுகி, தகுதி பெற்ற கணக்கு உரிமையாளர்களால் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை வங்கி உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
5. இந்த ஏற்பாடுகளிலிருந்து அகல்கின்ற எந்தவொரு நோக்கத்திற்காகவும் விசா நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வெளிநாட்டு நாணய (VPFCA) கணக்குகள் அல்லது விசா நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இலங்கை ரூபாய் (VPRA) கணக்குகளுக்கு /கணக்குகளிலிருந்து எந்தவொரு பரிவர்த்தனைக்கு/மாற்றுவதற்கு திட்டத்தை செயற்படுத்துகின்ற நிறுவனத்தின் சம்மதத்துடன் வங்கி அதன் பணிப்பாளரின் பூர்வாங்க அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

கணக்குகளைத் திறப்பதற்காகத் தேவைப்படுகின்ற பத்திரங்கள் மற்றும் தகவல்கள்

1. கணக்குத் திறக்கும் விண்ணப்பப்படிவம், செல்லுபடியான கடவுச்சீட்டின் போட்டோ பிரதி (புகைப்படம், விபரங்கள், விசா மற்றும் மாற்றம் செய்தல் அங்கீகரிக்கப்பட்டுள்ள பக்கம்) KYC மாதிரி படிவம், வரி இணங்கியொழுகல் சட்டத்தின் கீழ் குறித்த வெளிப்படுத்தல் மற்றும் வங்கி அவ்வப்போது குறித்துரைக்கின்ற ஏனைய தேவைப்படும் பத்திரங்கள்.
2. விசா நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வெளிநாட்டு நாணய (VPFCA) கணக்கொன்றை அல்லது விசா நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இலங்கை ரூபாய் (VPRA) கணக்கொன்றைத் திறப்பதற்கு இருக்கும் தகைமைகளை உறுதிப்படுத்துகின்ற பத்திரங்கள்.

6.1 தேவையான குறைந்தபட்ச மீதி

வெளிநாட்டு நாணயம்	சேமிப்புக் கணக்குகள் / நடைமுறைக் கணக்குகள்	நிலையான வைப்புக் கணக்குகள்
அமெரிக்க டொலர்	50/-	1000/-
பிரித்தானிய பவுண்ட்	50/-	750/-
யூரோ	50/-	1000/-
அவுஸ்திரேலிய டொலர்	75/-	1350/-
கனேடிய டொலர்	75/-	1300/-
சிங்கப்பூர் டொலர்	75/-	1500/-
ஜப்பான் யென்	6,000/-	110,000/-
ஹொங்கொங் டொலர்	400/-	8000/-
நியூசிலாந்து டொலர்	75/-	1500/-
சுவிஸ் பிரேங்	50/-	1000/-
சுவீடிஷ் குரோனர்	450/-	9000/-
டெனிஷ் குரோனர்	350/-	6500/-
நோர்வீஜேஜியன் குரோனர்	450/-	8750/-
சீன யுவான்	350/-	6750/-
தாய் பஹாட்	1650/-	33,000/-
இந்திய ரூபாய்	4000/-	80,000/-
இலங்கை ரூபாய்	ஏற்புடையதல்ல	ஏற்புடையதல்ல

நடைமுறையில் இருக்கும் கணக்குகளுக்கு மீண்டும் பெயர் குறித்தல்

1. அதன் பிரகாரம், தற்பொழுது இருக்கும் அனைத்து சிரேஷ்ட வெளிநாட்டவர்களின் நிலையான வைப்புக் கணக்குகள் - வெளிநாட்டு நாணய வதிவிட புதிய வெளிநாட்டு நாணய கணக்குகள் மற்றும் கோல்டன் பெரடைஸ் வெளிநாட்டு நாணய கணக்குகள் இந்த அறிவுறுத்தல்களுக்கு அமைவாக விசா நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், வெளிநாட்டு நாணய (VPFCA) கணக்குகள் என்ற வகையில் மீண்டும் பெயர்க் குறிப்பிடப்படுவதோடு தொடர்ச்சியாக அவ்வாறே செயற்படும்.
2. அதன் பிரகாரம், தற்பொழுது இருக்கும் அனைத்து சிரேஷ்ட வெளிநாட்டவர்களின் இலங்கை ரூபாய் கணக்குகள், வதிவிட புதிய இலங்கை ரூபாய் நடைமுறைக் கணக்குகள், முதலீட்டாளர்கள் மற்றும் ' என்ற வகையில் வதிவிட புதிய இலங்கை ரூபாய் நடைமுறைக் கணக்குகள், தொழில்வாண்மையாளர்கள், இந்த அறிவுறுத்தல்களுக்கு அமைவாக விசா நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், இலங்கை ரூபாய் (VPRA) கணக்குகள் என்ற வகையில் மீண்டும் பெயர்க் குறிப்பிடப்படுவதோடு தொடர்ச்சியாக அவ்வாறே செயற்படும்.